


ஸ்ரீ:



ஸ்ரீ ஆதிநாதர் பாப்மிரம்மணை நமः  
ஸ்ரீமதே சுட்கோவை நமः

ஸ்ரீமதே ராமாலுஜாய நமः  
ஸ்ரீமத் வரவாழுநல்யே நமः

## ஸ்வஸ்தி வாசனம்



ஸ்ரீ ஆதிநாதர் அழற்வார் கைங்கரிய சபா,  
காரிமாறன் கலைக்காப்பகம்.

1. தேரடித் தெரு, திருவல்லிக்கேணி,  
சென்னை - 600 005, போன் : 28440009



ஸ்ரீமதே ராமாதுஜாய நம:  
ஸ்ரீமத் வரவரமுநயே நம:  
ஸ்ரீமதே ககன சைலமுநயே நம:

பூலோகவாசிகளின் நன்மைக்காக நான்கு  
வேதங்களிலும் ஸ்வஸ்திவாசனம் வேத புருஷனால்  
வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வஸ்தி என்றால் மங்களம்  
என்று அர்த்தம். அதனால் ஸ்வஸ்திவாசனம் என்பதற்கு  
மங்கள வார்த்தை என்று அர்த்தம்.

ருக்வேதத்தில், “ஸ்வஸ்தினோமிமீதா.....”  
என்று தொடங்கியும் இன்னும் அநேக இடங்களிலும்  
சொல்லப்பட்டிருந்தாலும் முக்கியமாக “ஸ்வஸ்  
தினோமிமீதா.....” என்ற எட்டு ருக்குகள் மிக  
உயர்ந்த ஸ்வஸ்தி வாசனம். இது “ப்ரயதபாணி : சரண  
மஹம்ப்ரபதயே” என்று முடிவதால் மிக உயர்ந்த மந்திரம்.  
இன்று வரை வைகானஸ் ஆகமத்தில் எந்தக் கார்யம்  
செய்தாலும் இதைச் சொல்லாமல் தொடங்க மாட்டார்கள்.  
ருக்வேதத்தில் சொல்லப்பட்ட ஸ்வஸ்திவாசன மந்திரம்  
மிக உயர்ந்தது அதற்காக மற்ற வேதங்களில் சொல்லப்

பட்டன தாழ்ந்தவை என்று அர்த்தமல்ல. யஜூர் வேதத் தில் பரிஹாரார்த்தமாக ஒரு மந்தரத்தை 100 தரம் ஜபித் தால் அதே மந்தரத்தை ருக்வேதத்தில் ஒரு தரம் ஜபித் தால் போதும் என்பது சாஸ்தரம்.

யஜூர் வேதத்தில் அநேக இடங்களில் ஸ்வஸ்தி வாசன மந்தரம் படிக்கப்பட்டிருக்கிறது. அதில் விசேஷ மானது 4-வது காண்டத்தில் 6-வது ப்ரசனத்தில் “அஸ் மந்நார்ஜும்” என்று ஆரம்பிக்கும் மந்தரம். இது சகலம் ங்களங்களையும் கொடுக்கக் கூடிய மஹாமந்தரம். விச்வ கர்ம ஸுக்தம் என்று பெயர். இது தான் “பூ:ப்பாதெள யஸ்ய நாபிர.....” போன்ற அநேக ஸ்லோகங்களுக்கு மூலமாக அமைகிறது. அடுத்து “யஇமா விஸ்வபுவா னானி.....” என்று தொடங்கி “விஸ்வகர்மணேவிஸ்வ ... ஹவி:” என்று முடிவதும் விஸ்வகர்ம ஸுக்தம் தான். ஸ்வஸ்திவாசனத்தில் சொல்லப்படுவதில்லையே தவிர இந்த ஸுக்தமும் ஸ்வஸ்திவாசனம் தான். மேல்வரும் அனுவாகங்களில் இதே 6-ம் ப்ரசனத்தில் லோகத்தில் எல்லோருக்கும் சொல்லக்கூடிய “ஆஸஸ்யிஃான:” என்ற அனுவாகமும், “ஜீஹதஸ்யேவ” என்ற அனுவா கமும், “மமாக்னேவர்ச்ச:” “அக்னேர்மன்வோப்ரத மஸ்ச” என்று சில குறிப்பிட்ட அனுவாகங்களும்

ஸ்வஸ்திவாசனத்தில் சேரும் என்று சொல்வார்கள்.

ஸாமவேதத்தில் ஆரணத்தில் “ஏபத்ரம் ஏஸ்ரோய்”  
என்று ஸ்வஸ்திவாசனம் வருகிறது. இது ஒரு உதாரணம்.  
இது போல் நிறைய இருக்கின்றன.

எந்த நல்ல காரியம் தொடங்கினாலும் பெரி  
யோர்களையும் ஸன்னிதி எம்பெருமான்களையும்  
ஸெவித்துத் தொடங்குவது போல் நல்ல காரியங்களை  
ஸ்வஸ்திவாசனபூர்வமாகத் தொடங்க வேண்டும். ஸன்  
னிதிகளில் அங்குரார்ப்பணத்திற்கு எழுந்தருளும்  
போதும், திருத்தேருக்கு எழுந்தருளும் போதும், தீர்த்த  
வாரி முடிந்து திரும்ப எழுந்தருளும் போதும் ஸ்வஸ்தி  
வாசனம் சொல்வது வழக்கம்.

யார் யார் எதை எதை விரும்புகிறார்களோ  
அவற்றையெல்லாம் கொடுக்கக் கூடியது ஸ்வஸ்திவாசனம்.  
“மாதாரித்ருஸஹஸ்ரேப்போவி வத்ஸலதரம் யாஸ்த்ரம்”  
என்று மஹாங்களுடைய வாக்கு, இன்னும் நிறைய  
எழுத வேண்டியிருக்கிறது. விரிவஞ்சி நிற்கிறோம்.

- திரளி ராமஸ்வாமி அய்யங்கார  
வேத பாஸ்ய விற்பனைர்

## चतुर्थ काण्डे षष्ठम प्रश्ने षष्ठध अनुवाककौ

आशुः शिशानो वृषभो न युध्मो धनाधुनः क्षोभणश्वर्षणीनाम् ।  
 संक्रन्दनोऽनिमिष एकवीरः शतः सेना अजयत् साकमिन्द्रः ।  
 संक्रन्दनेनानिमिषेण जिष्णुना युत्कारेण दुश्युवनेन धृष्णुना ।  
 तदिन्द्रैण जयतु तत् सहध्वं युधो नर इषुहस्तेन वृष्णा ।  
 स इषुहस्तैः स निष्पङ्गिभिर्वशी सःस्त्रै स युध इन्द्रो गुणेन ।  
 सःसृष्टिजित् सोमुपा बाहुशर्ध्यूर्ध्वधन्वा प्रतिहिताभिरस्ता ।  
 वृहस्पते परि दीया (१) रथैन रक्षोहा ऽमित्राः अपुबाधमानः ।  
 प्रभुञ्जन्त्सेनाः प्रमृणो युधा जयन्त्रस्माकमेध्यविता रथानाम् ।  
 गोत्रभिदं गोविदुं वज्रबाहुं जयन्तुमज्म प्रमृणन्तुमोजसा ।  
 इमः संजाता अनु वीरयध्वमिन्द्रः सख्योऽनु सः रभध्वम् ।  
 बुलविजायः स्थविरुः प्रवीरुः सहस्वान् वाजी सहमान उग्रः ।  
 अभिवीरो अभिसत्त्वा सहोजा जैत्रमिन्द्र रथुमा तिष्ठ गोवित् ।  
 अभि गोत्राणि सहस्रा गाहमानोऽद्रायो (२) वीरः शतमन्युरिन्द्रः ।  
 दुश्युवनः पृतनाषाढयुध्योऽस्माकुः सेना अवतु प्र युत्सु ।  
 इन्द्र आसां नेता बृहस्पतिर्दक्षिणा युजः पूर एतू सोमः ।  
 देवुसेनानामभिभञ्जतीनां जयन्तनां मुरुतो यन्त्वग्रे ।

इन्द्रस्य वृष्णो वरुणस्य राजा आदित्यानां मुरुताः शधैः उग्रम् ।  
 मुहामनसां भुवच्युवानां घोषो देवानां जयतामुदस्थात् ।  
 अस्माकमिन्दुः समृतेषु ध्वजेष्वुस्माकं या इष्वस्ता जयन्तु (३) ।  
 अस्माकं' वीरा उत्तरे भवन्त्वस्मानु देवा अवता हवेषु ।  
 उद्धर्षय मधवुन्नायुधान्युत् सत्वनां मामुकानां महाः सि ।  
 उद् वृत्रहन् वाजिनां वाजिनान्युद्रथानां जयतामेतु घोषः ।  
 उप प्रेतु जयता नरः स्थिरा वः सन्तु ब्राह्मवः ।  
 इन्द्रौ वः शर्म यच्छत्वनाधृष्या यथाऽसंथ ।  
 अवसृष्टा परा पतु शरव्ये ब्रह्मसङ्खिता ।  
 गच्छुमित्रान् प्र (४) विशु मैषां कं चुनोच्छिषः ।  
 मर्माणि ते वर्मभिश्छादयामि सोमस्त्वा राजाऽमृतेनाभिऽवस्ताम् ।  
 उरोर्वरीयो वरिवस्ते अस्तु जयन्तं त्वामनु मदन्तु देवाः ।  
 यत्र ब्राणाः सुम्पत्तिं कुमारा विशिखा इव ।  
 इन्द्रौ नुस्त्रवृहा विश्वाहा शर्म यच्छतु ।

जीमूतस्येव भवति प्रतीकं यद्गर्मी याति सुमदामुपस्थेऽ ।  
 अनाविद्या तनुवा जय त्वः स त्वा वर्मणो महिमा पिपर्तु ।  
 धन्वन्ना गा धन्वन्नाऽऽजिं जयेमु धन्वना तीव्राः सुमदौ जयेम ।

धनुः शत्रोरपकामं कृणोति धन्वन् ना सर्वाः प्रदिशो जयेम ।  
वृक्ष्यन्तीवेदा गनीगन्ति कर्णे प्रियः सखांयं परिषस्वजाना ।  
योषेव शिङ्के वितताऽधि धन्वन् (१) ज्या इयः समने पारयन्ती ।  
ते आचरन्ती समनेव योषा मातेवं पुत्रं बिभृतामुपस्थे ।  
अपु शत्रून् विध्यताः संविदाने आली इमे विष्फुरन्तीं अुमित्रान्  
बुद्धीनां पिता बुहुरस्य पुत्रश्चिशा कृणोति समनाऽवृगत्य ।  
इषुधिः सङ्काः पृतनाश्च सर्वाः पृष्ठे निनद्धो जयति प्रसूतः ।  
रथे तिष्ठन् नयति वाजिनः पुरो यत्रयत्र कामयते सुषारुथिः ।  
अभीशूनां महिमानं (२) पनायत् मनः पुश्चादनु यच्छन्ति रुशमयः ।  
तीव्रान् घोषान् कृणवते वृष्पाण् योऽश्चा रथेभिः सह वाजयन्तः ।  
अवक्रामन्तः प्रपदैरुमित्रान् क्षिणन्ति शत्रूरनपव्ययन्तः ।  
रथवाहनः हुविरस्य नाम यत्राऽयुधं निहितमस्य वर्म ।  
तत्रा रथमुप शामः सदेम विश्वाहा वृयः सुमनुस्यमानाः ।  
स्वादुपः सदः पितरो वयोधाः कृच्छ्रेश्चितः शक्तोवन्तो गभीराः ।  
चित्रसेना इषुबला अमृधाः सुतोवीरा उरवो व्रातसाहाः ।  
ब्राह्मणासुः (३) पितरुः सोम्यासः शिवे नो द्यावोपृथिवी अनेहसौ ।  
पूषा नः पातु दुरिताद्वितावृधो रक्षा माकिर्नो अघशः स ईशत ।  
सुपुण्ड वस्ते मृगो अस्या दन्तो गोभिः सन्नद्धा पतति प्रसूता ।

यत्रा नरः सं चु वि चु द्रवन्ति तत्रास्मभ्युमिष्वः शर्मै यस्त् ।  
ऋजीते परि वृद्धिग्ध नोऽश्मा भवतु नस्तुनः ।  
सोमो अधि ब्रवीतु नोऽदितिः (४) शर्मै यच्छतु ।  
आ जंहन्ति सान्वेषां जुघनाः उपै जिम्बते ।  
अश्वाजनि प्रचेतुसोऽश्वान्त्सुमत्सु चोदय ।  
अहिरिव भोगैः पर्यैति ब्रह्मं ज्याया हेति परिबाधमानः ।  
हस्तुष्ठो विश्वा वयुनानि विद्वान् पुमाः सं परि पातु विश्वतः ।  
वनस्पते वीड़ज्ञो हि भूया अस्मत्संखा प्रतरणः सुवीरः ।  
गोभिः सन्नद्धो असि वीडयस्वाऽस्थाता तें जयतु जेत्वानि ।  
दिवः पृथिव्याः पर्यो (५) जु उद्घृतं वनस्पतिभ्यः पर्याभृतुः सहः ।  
अुपामोज्मानुं परि गोभिरावृतुमिन्द्रस्य वज्रः हृविषा रथै यज ।  
इन्द्रस्य वज्रौ मुरुतामनीकं मित्रस्य गभौ वरुणस्य नाभिः ।  
सेमां नौ हृव्यदाति जुषाणो देव रथु प्रति हृव्या गृभाय ।  
उपै श्वासय पृथिवीमृत द्यां पुरुत्रा तें मनुतां विष्टितं जगत् ।  
स दुन्दुभे सुजूरिन्द्रेण देवैर्दूरा (६) द्वीयो अपै सेधु शत्रून् ।  
आ क्रन्दयु बलमोजौ नु आ धा निष्टनिहि दुरिता बाधमानः ।  
अपै प्रोथ दुन्दुभे दुच्छुनाः इत इन्द्रस्य मृष्टिरसि वीडयस्व ।  
आऽमूरज प्रत्यावर्तयेमाः केतुमद् दुन्दुभिर्वीवदीति ।  
समश्वपणश्वरन्ति नो नरोऽस्माकं मिन्द्रु रुथिनो जयन्तु ।

चतुर्थ काण्डे सप्तम प्रश्ने चतुर्दश अनुवाककौ

ममाग्ने वचो विहृवेष्वस्तु वुयं त्वेन्धानास्तनुवं पुषेम ।  
 मह्यं नमन्तां प्रदिशश्वतस्त्वयाऽध्यक्षेण पृतना जयेम ।  
 मम देवा विहृवे सन्तु सर्वं इन्द्रावन्तो मुरुतो विष्णुरुग्गिः ।  
 ममान्तरिक्षमुरु गोपमस्तु मह्यं वातः पवतां कामे अस्मिन् ।  
 मयि देवा द्रविणमा यजन्तां मव्याशीरस्तु मयि देवहृतिः ।  
 दैव्या होतारा वनिषन्तु (१) पूर्वऽरिष्टः स्याम तनुवा सुवीराः ।  
 मह्यं यजन्तु मम यानि हव्याऽऽकृतिः सुत्या मनसो मे अस्तु ।  
 एनो मा नि गां कतुमञ्चनाहं विश्वे देवासो अथि वोचता मे ।  
 देवीः षडुर्वीरुरुणः कृणोतु विश्वे देवास इह वीरयध्वम् ।  
 मा हौस्महि प्रजया मा तनूभिर्मा रधाम द्विषुते सोम राजन् ।  
 अग्रिमन्युं प्रतिनुदन् पुरस्ता (२) ददेव्यो गोपाः परि पाहि नुस्त्वम् ।  
 प्रत्यञ्चो यन्तु निगुतः पुनस्तेऽमैषां चित्तं प्रबुधा वि नेशत् ।  
 धाता धातुणां भुवनस्य यस्पतिर्देवः सवितारमभिमात्रिषाहम् ।  
 इमं युजमुश्चिनोभा बृहस्पतिर्देवाः पान्तु यजमानं न्युर्थात् ।  
 उरुव्यजा नो महिषः शर्म यसदुस्मिन् हवे पुरुहृतः पुरुक्षु ।  
 स नः प्रजायै हर्यश्व मृडुयेन्द्र मा (३) नो रीरिषो मा परा दाः ।  
 ये नः सुपल्ला अपु ते भवन्त्वन्द्राग्निभ्यामव वाधामहे तान् ।  
 बसंवो रुद्रा आदित्या उषरिस्यृशं मोग्रं चेत्तारमधिराजमक्रन् ।

अर्वाञ्चमिन्द्रमुतो हवामहे यो गोजिद्धनुजिदश्चुजिदः ।  
इमं नो यज्ञं विहवे जुषस्वास्य कुर्मो हरिवो मेदिनं त्वा ।

अग्रेमन्वे प्रथमस्य प्रचेतसो यं पाञ्चजन्यं बुहवः समिन्थते ।  
विश्वस्यां विशि प्रविविशिवाऽ समीमहे स नो मुञ्चत्वःहसः ।  
यस्येदं प्राणत्रिमिषद्यदेजति यस्य जातं जनमानं चु केवलम् ।  
स्तौम्युग्मि नाथितो जोहवीमि स नो मुञ्चत्वःहसः ।  
इन्द्रस्य मन्ये प्रथमस्य प्रचेतसो वृत्रम्भः स्तोमा उपु मामुपागुः ।  
यो दाशुषः सुकृतो हवमुपु गन्ता (१) स नो मुञ्चत्वःहसः ।  
यः संग्रामं नयति सं. वृशी युधे यः पुष्टनि सःसृजति त्रयाणि ।  
स्तौमीन्द्रं नाथितो जोहवीमि स नो मुञ्चत्वःहसः ।  
मन्वे वाँ मित्रावरुणा तस्य वित्तुः सत्यौजसा दृहणा यं नुदेथे ।  
या राजानः सुरथं याथ उग्रा ता नो मुञ्चतुमागसः ।  
यो वाऽ रथं क्रुजुरश्मिः सुत्यधर्मा मिथु शरन्तमुपुयाति दूषयन् ।  
स्तौमि (२) मित्रावरुणा नाथितो जोहवीमि तौ नो मुञ्चतुमागसः ।  
वायोः सवितुर्विदथानि मन्महे यावात्मुन्वद्विभृतो यौ चु रक्षतः ।  
यौ विश्वस्य परिभू वभूवतुस्तौ नो मुञ्चतुमागसः ।  
उपु श्रेष्ठो न आशिषो देवयोर्धर्मे अस्थिरन् ।  
स्तौमि वायुः सवितारं नाथितो जोहवीमि तौ नो मुञ्चतुमागसः ।  
रुथीतमौ रथीनामङ्ग ऊतये शुभं गमिष्ठौ सुयमैभिरश्वैः ।

यथौ (३) वाँ देवौ देवेष्वनिशितमोजुस्तौ नो मुञ्चतुमाग्नः ।

यदयांतं वहतुः सूर्यायास्त्रिचक्रेण सुःसदमिच्छमानौ ।

स्तौमि देवावुधिनौ नाथितो जोहवीमि तौ नो मुञ्चतुमाग्नः ।

मुरुताौ मन्वे अधि नो ब्रुवन्तु प्रेमां वाचुं विश्वामवन्तु विश्वै ।

आशून् हुवे सुयमानूतये ते नो मुञ्चन्त्वेनसः ।

तिगममायुधं वीडितः सहस्वद्विव्यः शर्धः (४) पृतनासु जिष्णु ।

स्तौमि देवान् मुरुतो नाथितो जोहवीमि ते नो मुञ्चन्त्वेनसः ।

देवानाौ मन्वे अधि नो ब्रुवन्तु प्रेमां वाचुं विश्वामवन्तु विश्वै ।

आशून् हुवे सुयमानूतये ते नो मुञ्चन्त्वेनसः ।

यदिदं माऽभिशोचति पौरुषेयेण दैव्यैन ।

स्तौमि विश्वान् देवान् नाथितो जोहवीमि ते नो मुञ्चन्त्वेनसः ।

अनु नोऽद्यानुमति रन्वि (५) दनुमते त्वं वैशानुरो न ऊत्या पृथे दिवि ।

ये अप्रथेताममितोभिरोजोभिर्ये प्रतिष्ठे अभवतुं वसूनाम् ।

स्तौमि द्यावापृथिवी नाथितो जोहवीमि ते नो मुञ्चतुमःहसः ।

उर्वोौ रोदसी वरिवः कृणोतं क्षेत्रस्य पल्ली अधि नो ब्रूयातम् ।

स्तौमि द्यावापृथिवी नाथितो जोहवीमि ते नो मुञ्चतुमःहसः ।

यत् तैः वृयं पुरुषुत्रा यविष्टाविद्वासश्कृमा कञ्जना (६) ५५गः ।

कृधी स्वस्माः अदितेरनाग्ना व्येनाःसि शिश्रथो विष्वग्रे ।

यथा ह तद्वासवो गौर्यै चित् पुदि षिताममुञ्चता यजत्राः ।

एवा त्वमुस्मत् प्र मुञ्चाव्यःहः प्रातौर्यग्रे प्रतुरां नु आयुः ।

ஸ்ரீ ருக்மிணி ஸ்வமேத ஸ்ரீ வேங்கடக்ருஷ்ண ஸ்வாமினே நம:



ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ மத்வரவரமுநயே நம:

தைத்திரீய ஸம்ஹிதை

நான்காம் காண்டம் - ஆஹாம் ப்ரஸ்நம்

நான்காம், ஆஹாம் அநுவாகங்கள்

ஆயாஸ்யிஶா நோ வ்ருஷ்டோ ந யுத்த, மோ க, நாக, ந:  
க, சோப, ஜெஸ்சர்ஷனீநாம் | ஸுங்கரந்த, நோநிமிஷ  
ஏகவீரஸ் ஈதா ஸேநா அஜயத, ஸாகமிந்தர: | ஸுங்க  
ரந்த, நேநாநிமிஷேண ஜிஷ்ணுநா யுத்தாரேண  
துச்யவுநேந் த்ருஷ்ணுநா | ததிந்த, ரேண ஜயத் தத,  
ஸஹத்த, வம்யுதோ நர இஷ்வரஸ்தேந் வ்ருஷ்ணா | ஸ  
இஷ்வரஸ்தைஸ் ஸ நிஷங்கிப்ரிரவஸா ஸங்ஸர்ஷா ஸ  
யத, இந்த, ரோ க, ஜெந | ஸங்ஸருஷ்டஜித் ஸோமபா  
ப்ராஹஸ்ரத்த, யூரத்த, வத்தந்வா ப்ரதிஹிதாபிரஸ்தா |  
ப்ருஹஸ்பதே பரி தீயயா (1) ரதேந் ரசோஹா மித்ரா  
அப்பாத்மாந: | ப்ரபஞ்ஜந்த, ஸேநா: ப்ரம்ருணோ  
யுதர ஜயந்தஸ்மாகமேத்த, யலிதா ரத, ராநாம் |  
கோத்ரபிதந் கோவிதம் வஜ்ரப, ரவாஹாங் ஜயந்தமஜம்  
ப்ரம்ருணந்தமோஜஸா | இமங்ஸஜாதா அநு வீர

யத்தவுமிந்த்ராச ஸகாயோநு ஸர்பத்துவம் | பலவிஞ்  
 ஞாயஸ் ஸத,விர: ப்ரவீரஸ் ஸஹஸ்வாந் வாஜி ஸஹஸ்மாந  
 உக்ர: | அபிவீரோ அபிஸத்வா ஸஹோஜா  
 ஜஜத்ரமிந்த்ர ரத,மா திஷ்டு கேரவித் | அபி, கேரத  
 ராணி ஸஹஸர காஹஸ்மாநோத்ரயோ (2) வீரஸ்  
 ஸதமந்யுரிந்த்ர: | து,ஸ்சயவுந: ப்ருதநாஹாட,  
 யுத்த,யோஸ்மாகாஸ ஸெநா அவது ப்ர யுத்ஸம | இந்த்ர  
 ஆஸாந் நேதா ப்ருஹஸ்பதிர்தக,வினா யஜன: புர ஏது  
 ஸோம: | தே,வஸேநாநாமபி, பஞ்ஜதிநாஞ் ஜயந்திநாம்  
 மருதோ யந்தவக,ரே | இந்த்ரஸ்ய வருஷனோ வரு  
 ணஸ்ய ராஜன் ஆதித்யாநாம் மருதாஸ ஃரத்த,உக்ரம் |  
 மஹாமநஸாம் பு,வந்தயவாநாங் கேராஷோ தே,வாநாஞ்  
 ஜயதாமுத்ஸத,ாத | அஸ்மாகமிந்த்ரஸ் ஸம்ருதேஷ,  
 த,வஜேஷ்வஸ்மாகம்ய யா இஷவுஸ்தா ஜயந்து | (3)  
 அஸ்மாகம் வீரா உத்தரே பு,வந்தவுஸ்மாநு தே,வா  
 அவதா ஹவேஷ | உத்த,ரஷய மகுவந்நாய்தாந்யுத,  
 ஸத்வநாம் மாமகாநாம் மஹாஸஸி | உத, வ்ருத்ரஹந  
 ஹாஜிநாம் வாஜிநாந்யுத்ரத்ராநாஞ் ஜயதாமேது  
 கேராஷ: | உப ப்ரேத ஜயதா நரஸ் ஸதிரா வஸ் ஸந்து  
 பு,ஹவ: | இந்த,ரோ வஸ் ஃரம் யச்சத்வநா த,ருஷயா  
 யத்ராஸ்த, | அவஸ்ருஷடர பரா பத ஃரவ்யே ப்ரஹம்  
 ஸச்சிதா | க,ச்ச,ரமித்ராந் ப்ர (4) விஶ மைஹாங் கஞ்

சுநோச்சிஷ: | மர்மாணி தே வர்மபிழ்ச்ரத்யாமி  
 ஸோமஸ்தவா ராஜாம்ருதேநாபி, வஸ்தாம் |  
 உரோர்வரீயோ வரிவஸ்தே அஸ்து ஜயந்தந் தவாமநு  
 மதந்து தேவா: | யத்ர புரணாஸ் ஸம்பத்ந்தி குமாரா  
 விஶிகா இவ | இந்தரோ நஸ்தத்ர வருத்ரஹா  
 விஶ்வாஹா யர்ம யச்சது | (20)

ஜீமுதஸ்யேவ புவதி ப்ரதீகம் யத்வர்மீ யாதி  
 ஸமத்ரமுபஸ்தே, | அநாவித்தயா தநுவர் ஜய தவல் ஸ  
 தவா வர்மணோ மஹிமா பிபர்து | தந்வநா கா தந்வநா  
 ஜிஞ் ஜயேம் தந்வநா தீவ்ரா: ஸஸ்மதேர ஜயேம | தநு:  
 ஸதரோரபகாமங் கருணோதி தந்வநா ஸர்வா:  
 பரதி, ஶோ ஜயேம | வக்ஷ்யந்தீவேதர க்நீகந்தி கரண்ம  
 புரியங் ஸக்ராயம் பரிஷஸ்வஜாநா | யோஷேவ யிங்கதே  
 வித்தாதி, தந்வநந் (27) ஜயா இயங் ஸம்நே பாரயந்தீ | தே  
 ஆசரந்தீ ஸம்நேவ யோஷா மாதேவ புத்ரம்  
 பிப்ருதாமுபஸ்தே, | அப ஸத்ருந் வித்தயதாங்  
 ஸம்வஸ்திரநே ஆர்தநீ இமே விஷபுரந்தீ அமித்ராந் |  
 புஹவீநாம் பிதா புஹாரஸ்ய புத்ரஸ்சிஸ்சா கருணோதி  
 ஸம்நாவுகதய் | இஷுதி, ஸஸங்கா: ப்ருதநாஸ்ச ஸர்வா:  
 ப்ருஷ்டே, நிந்ததேர ஜயதி ப்ரஸ்த: | ரதே, திஷ்டந் ந  
 யதி வாஜிந்ஃ புரோ யத்ர-யத்ர காமய்தே ஸஹாரதி; |

அபீஸ்நாம் மஹிமாநம் (28) புநாயத மந்த: புண்சாதனு  
 யச்சந்தி ரூஸ்மய: | தீவ்ராந் கோஷாந் கருணவதே  
 வருஷ்பாண்யோஸ்வா ரதே, பிஸ் ஸஹ வாஜயந்த: |  
 அவக்ராம்ந்த: ப்ரப்பதை, ரமித்ராந் காளி, ஜெந்தி  
 ஸத்ருஞ்சரங்பவ்யயந்த: | ரத, வாஹ்நி ஹவிர்ஸ்ய நாம  
 யத்ராய்தந் நிலித்மஸ்ய வர்ம | தத்ரா ரத, முப் யக்ம  
 ஸ்தே, ம விஸ்வாஹ்ரா வூயா ஸ்தமநஸ்யமாநா: |  
 ஸ்வாது, ஷுட்டஸ்த; பிதரேரா வயோதா: கருச்ச, ரேஸ்ரிதஸ்  
 யக்திவந்தோ க, பிரா: | சித்ரஸ்நா இஷுப, லா அம்  
 ருத்தநாஸ் ஸ்தோவீரா உரவேரா வராதஸாஹா: |  
 ப்ராஹ்மணாஸ: (29) பித்ரஸ் ஸோம்யாஸஸ் யிவே நோ  
 த்யாவாப்ருதி, வீ அநேஹஸ் | பூஷா ந: பாது  
 து, ரிதாத்தருதாவருதேரா ரகா, மாகிர்நோ அக்ஷஸ்  
 ஸஸத | ஸுமுப்ரணம்வ வஸ்தே ம்ருகேரா அஸ்யா தந்தேரா  
 கேராபி, ஸ்வந்த்தரா பததி ப்ரஸ்தா | யத்ரா நரஸ்  
 ஸஞ் ச வி ச த்ரவந்தி தத்ராஸ்மப்ய மிஷ்வஸ் ஸர்ம  
 யாஸந்த | ருஜ்தே பரி வருங்கதி, நோஸ்மா புவது  
 நஸ்தநா: | ஸோமேரா அதி, ப்ரவீது நோதி, தி: (30) ஸர்ம  
 யச்சது | ஆ ஜ்ஞங்கந்தி ஸாந்வேஷாஞ் ஜகநாட் உப  
 ஜிகநதே | அஸ்வாஜநி ப்ரசேதஸோஸ்வாந்த, ஸுமத்தஸ்ஸம  
 சோதய | அஹிரிவ பேராகை; பரயேதி புராஹு ஞஜ்யா  
 யா ஹேதிம் பரிபாதமாந: | ஹஸ்தக், நோ விஸ்வா வூய

நானி வித்வாந் புமாந் புமாக்ஷம் பரி பாது விஸ்வதः |  
 வந்ஸ்பதே வீட்டுவங்கேரா ஹி டூயா அஸ்மத், ஸ்க,ரா ப்ரதர்  
 னஸ் ஸுலவீரः | கோபி,ஸ் ஸந்நத், தே,ரா அளி வீட்டுயஸ்  
 வாஸ்த,ராதா தே ஜயது ஜேதவாநி | தி,வ: ப்ருதி,வ்யா:  
 பரி (31) ஒஜை உத்ப்ருதம்வ வந்ஸ்பதிப்ய: பரயாப்ருதட  
 ஸஹ: | அபாமோஜ்மாநம் பரி கோபிராவ்ருத  
 மிந்த்ரஸ்ய வஜ்ரா ஹுவிஷா ரத்மய யஜ | இந்த்ரஸ்ய  
 வஜ்ரோ மருதாமநீகம் மித்ரஸ்ய கர்பேரா வருணஸ்ய  
 நாபி: | ஸெமாந் நோ ஹுவ்யத்ராதிஞ் ஜாஷாணோ  
 தே,வ ரத,பரதி ஹுவ்யா கருப்ரய | உப் ஸ்வாஸய ப்ரு  
 தி,வீமுத த்யாம் ப்ருதரா தே மநுதாம் வ்விஷ்டி,தஞ் ஜ  
 தத | ஸ துந்து,பே, ஸஜாரிந்த,ரேண தே,வைரது,ராத  
 (32) த,வீயோ அப் ஸேத, ஸதஞுந் | ஆ கரந்த,ய பலமோ  
 ஜோ நு ஆ து,ரா நிஷ்டநிஹி து,ரிதா பாத,மாந: | அப்  
 ப்ரோத,துந்து,பே, து,சுநாக இத இந்த்ரஸ்ய முஷ்ட  
 ரஸி வீட்டுயஸ்வ | ஆமுர்ஜ ப்ரத்யாவர்தயேமா: கேதுமத,  
 துந்து,பிரவாவதீ,தி | ஸமஸ்வபரணாஸ்சர்ந்தி நோ  
 நரோஸ்மாக்மிந்த,ரா ரத,நோ ஜயந்து | (33) || 6 ||

கைத்திரீய ஸம்ஹிதை - நான்காம் காண்டம் - ஆறாம்  
 ப்ரஸ்நம் - நான்காம், ஆறாம் அநுவாகங்கள் ஸமாப்தம்

தைத்திரீய ஸமஹிதை

நான்காம் காண்டம் - ஏழாம் ப்ரஸ்தும்  
பதினான்காம், பதினெந்தாம் அநுவாகங்கள்

மம்மாக்ஞே வர்சோ விஹரவேஷ்வஸ்து வயந் தவேந்  
தூநாஸ்தநுவம் புஷேம | மஹயந்ந மந்தாம்  
ப்ரதிஶுஸ்சத்ஸ்ரஸ்தவயாத்த்யசேஷனை ப்ருத்நா ஜயேம |  
மம் தேவா விஹரவே ஸந்து ஸர்வ இந்தர்ராவந்தோ  
மருதோ விஷ்ணுரக்நி: | மமாந்தரிஷுமுரு தேரபம்ஸ்து  
மஹயம் வ்வாத: பவதாங் காமே அஸ்மிந்ந | மயி  
தேவா த்ரவின்மா யஜந்தாம் மய்யாயீரஸ்து மயி  
தேவஹ்ரதி: | தைவ்யா ஹொத்தாரா வநிஷந்த (29)  
பூரவே ரிஷ்டாஸ் ஸ்யாம தநுவா ஸுவீரா: | மஹயமய  
யஜந்து மம யாநி ஹவ்யாக்திஸ் ஸத்யா மந்ஸோ மே  
அஸ்து | ஏநோ மா நி காங் கதுமச்சநாஹம் வ்விஸ்வே  
தேவாஸோ அதி, வோசதா மே | தேவீஷ் ஷுடுரவீருரு  
ண: க்ருணோத விஸ்வே தேவாஸ இஹ வீரயத்தவம் |  
மா ஹாஸ்மஹி ப்ரஜயா மா தநுபிரமா ரத்ரம  
துவிஷுதே ஸோம ராஜந்ந | அக்நிரமந்யும் ப்ரதிநுதந்  
புரஸ்தாத (30) அத்பதேர கேரபா: பரி பாஹி நஸ்தவம்  
| ப்ரதயஞ்சோ யந்து நிகுத: புநஸ்தேமைஷாஞ் சித்தம்  
ப்ரபுதர வி நேஶத | தூதா தூத்ருணாம் புவநஸ்ய  
யஸ்பதிரதேவல் ஸ்விதார்மபிமாதிஷாஹம் | இமம்  
யஜஞ்முஸ்விநோபரா ப்ருஹஸ்பதிரதேவா: பாந்து

யஞ்சமாநம் நயர்தாத | உருவ்யசா நோ மலரிஷஸ் யர்ம  
 யசைதுஸ்மிந் ஹவே புருஹத: புருது, ஒ | ஸ ந:  
 ப்ரஜாயை ஹர்யஸ்வ மருட, யேந்தர மா (31) நோ  
 ரீரிஷூ மா பர்ப தர: | யே நஸ் ஸபத்நா அப  
 தேப, வந்தவிந்தராக்தி, யாமஸ் பரதரமஹே தாந் |  
 வஸ்வோ ருத்ரா அதித்யா பபரிஸ்ப்ரஸ்ம் மோக்ரன்  
 சேத்தாரமதி, ராஜமகரந்த | அரவாஞ்சமிந்தரமுதோ  
 ஹவாமஹே யோ கோஜிதத்தங்கித்ஸ்வஜித்ய: | இமந்  
 நோ யஜங்கும் விஹநவே ஜ்ஞாஷஸ்வாஸ்ய சுர்மோ  
 ஹரிவோ மேதிந்தந் தவா | (32) || 14 ||

அக, நேர்மந்வே ப்ரதமஸ்ய ப்ரசேதஸோ யம்  
 பாஞ்சஜந்யம் புஹவஸ் ஸமிந்தரே | விஸ்வஸ்யாம் விஶி  
 பர்வியிவா | ஸ்மீமஹே ஸ நோ முஞ்சதவசஹஸ: |  
 யஸ்யேதம் ப்ராணந்திமிஷத்யதே, ஜ்ஞத யஸ்ய ஜாதஞ்  
 ஜங்மாநஞ் ச கேவலம் | ஸதெளம்யக்நிம் நாதி, தோ  
 ஜ்ஞாஹவீமி ஸ நோ முஞ்சதவசஹஸ: | இந்தரஸ்ய  
 மந்யே ப்ரதமஸ்ய ப்ரசேதஸோ வருத்ரக்நஸ் ஸதோமா  
 உபமாழபாகு: | யோ தரஸாஷஸ் ஸுக்ருதோ ஹவுழபு  
 கந்தா (33) ஸநோ முஞ்சதவசஹஸ: | யஸ் ஸங்கராமந்  
 நயதி ஸம் வஸீ யதே, ய: புஸ்டாநி ஸங்ஸ்ருஜதி  
 தரயாணி | ஸதெளமீந்தரந் நாதி, தோ ஜ்ஞாஹவீமி ஸ  
 நோ முஞ்சதவசஹஸ: | மந்வே வாம் மித்ராவருணா

தஸ்ய வித்தடி ஸத்யெளஜஸா தருஷஹணா யந் துதே,தே,  
 | யா ராஜ்ஞாநி ஸரத்ம் யாத, ஹக்ரா தா நோ  
 முஞ்சதமாக்ஸ: | யோ வாடி ரத, ருஜர்ஸ்மிஸ்  
 ஸதயத்ரமா மிது, ஸ்சர்ந்தமுபயாதி தூயந்த் | ஸதெளமிழ்  
 (34) மித்ராவருணா நாதி,தோ ஜோஹவீமி தெள நோ  
 முஞ்சதமாக்ஸ: | வாயோஸ் ஸ்விதுரவிதத்தாநி  
 மந்மஹே யாவாத்மந்வத்பிப்ருதோ யெள சுரக்ஷத: |  
 யெள விஸ்வஸ்ய பரிபூப்பு,வதுஸதெள நோ  
 முஞ்சதமாக்ஸ: | உப ஸ்ரேஷ்டர ந ஆஸிஷோ  
 தேவயோர்தரமே அஸ்திரந் | ஸதெளமிழ் வாயு  
 ஸ்விதாரந் நாதி,தோ ஜோஹவீமி தெள நோ  
 முஞ்சதமாக்ஸ: | ரதிதமெள ரதிநாமஹவ ஹதயே  
 ஶபாங் குமிஷ்டெள சுயமேபிரஸ்வை: | யயோர் (35)  
 வாந் தேவெள தேவேஷ்வாநிலிதமோஜஸதெள நோ  
 முஞ்சதமாக்ஸ: | யத்யாதம் வஹது  
 ஸமர்யாயாஸ்தரிசக்ரேன் ஸட்ஸத்மிச்சம்மாநெள |  
 ஸதெளமிழ் தேவாவஸ்விநெள நாதி,தோ ஜோஹவீமி  
 தெள நோ முஞ்சதமாக்ஸ: | மருதாம் மந்வே அதி,நோ  
 ப்ருவந்து ப்ரேமாம் வாசம் விஸ்வாமவந்து விஸ்வே |  
 ஆஸந் ஹாலே சுயம்ராநாதயே தே நோ முஞ்சந்தவெநஸ:  
 | திக்மமார்தம் வீடுதடி ஸஹஸ்வத்தி,வயு ஸரத்த்;  
 (36) ப்ருதநாஸம் ஜிஷ்ணு | ஸதெளமிழ் தேவாந் மருதோ  
 நாதி,தோ ஜோஹவீமி தே நோ முஞ்சந்தவெநஸ: |

தேவாந்ம மந்வே அதி, நோ ப்ருவந்து பரேமாம்  
 வ்வாசம் விஸ்வாமவந்து விஸ்வே | ஆஸாந் ஹ்வே  
 ஸுயம்மாநுதயே தே நோ முஞ்சந்தவேந்ஸ: | யதி,தும்  
 மாபி,யோசதி பெளருஷேயேண் தை,வயேந | ஸ்தளமிழ்  
 விஸ்வாந் தேவாந் நாதி,தோ ஜோஹவீமி தே நோ  
 முஞ்சந்தவேந்ஸ: | அநு நோதி,யாநுமதி ரந்வி (37)  
 த,நுமதே தவம் ஷ்வைவாந்ரோ ந ஊத்யா ப்ருஷ்டோ  
 தி,வி | யே அப்ரதே,தாமமிதேபி,ரோஜோபி,ரயே  
 ப்ரதிஷ்டே, அப்வதாம் வஸ்தநாம் | ஸ்தளமிழ்  
 த,யாவாப்ருதி,வி நாதி,தோ ஜோஹவீமி தே நோ  
 முஞ்சதமங்ஹ்வேஸ: | உரவி ரோதி,ஸி வரிவ: கருணோதங்  
 கேஷ்த்ரஸ்ய பத்நி அதி, நோ ப்ருயாதம் | ஸ்தளமிழ்  
 த,யாவாப்ருதி,வி நாதி,தோ ஜோஹவீமி தே நோ  
 முஞ்சதமங்ஹ்வேஸ: | யத் தே வயம் ப்ருஷ்தரா  
 யவிஷ்ட,ாவித்,வா,ஸஸ்சக்ருமா கச்சநா (38) ஆக: |  
 க்ருதி, ஸ்வஸ்மா, அதி,தேரநாக்ர வயேநா,ஸி ஶி  
 ஸ்ரதே,ர விஷ்வக,தி,நே | யத்ரா ஹ தத்,வஸவோ  
 கெ,ஸரய்ஞ் சித்பதி,ஸுதாமமுஞ்சதா யஜத்ரா: | ஏவா  
 தவமுஸ்மத் ப்ர முஞ்சாவ்யஸ்வ: ப்ராதார்யக,நே ப்ரதராந்  
 ந ஆயு: | (39)

தைத்திரீய ஸம்ஹரிதை நான்காம் காண்டம் -

ஏழாம் ப்ரஸ்நத்தில் - பதினான்காம்,  
 பதினெந்தாம் அநுவாகங்கள் ஸமாப்தம்.